

தேதி: <தேதியைச் செருகவும், தேதி
மாதம் வருடம்>

பாலிசி எண் : <பாலிசி எண்>
காப்பீடு பெறுபவர் : <காப்பீடு பெறுபவரின் பெயர்>
பாலிசியின் நிலை : <பாலிசியின் நிலை விளக்கம்>
அடுத்த பாலிசி : <அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதி, தேதி மாதம்
வருடாந்திரத் தேதி வருடம்>
அடுத்த பிரீமியம் : <அடுத்த பிரீமியம் தவணைத் தேதி, தேதி மாதம்
தவணைத் தேதி வருடம்>

<திட்ட விளக்கம்> (<திட்டக் குறியீடு>) -க்கான காப்பீட்டுக் கட்டணங்களின் திருத்தம்

அன்பார்ந்த, மதிப்புமிக்க வாடிக்கையாளரே,

ஜூரிச் லைஃப் இன்ஷூரன்ஸ் மலேசியா பெர்ஹத் (ZLIMB) -க்கு நீங்கள் அளித்து வரும் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

மலேசியாவில் அதிகரித்து வரும் மருத்துவ மற்றும் சுகாதார செலவுகள் அதிகரித்து வரும் கவலைக்குரியவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தொற்றா நோய்களின் அதிகரிப்பு, தனியார் சுகாதார சேவைகளின் விரிவாக்கம் மற்றும் மருத்துவ பணவீக்கத்தின் தொடர்ச்சியான உயர்வு போன்ற பல குறிப்பிடத்தக்க போக்குகள் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையை பெரிதும் பாதித்துள்ளன.

பல்வேறு முயற்சிகள் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்த போதிலும், இந்த செலவுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள உரிமைகோரல்களை மதிப்பாய்வு செய்து ஒப்பிட்டுப் பார்ப்பது மற்றும் கட்டணங்கள் நியாயமானவை என்பதை உறுதிசெய்ய மருத்துவ பில்களை ஆழமாக பகுப்பாய்வு செய்வது எங்கள் முயற்சிகளில் அடங்கும். ZLIMB இல், உங்களுக்கு நீண்டகால பாதுகாப்பை வழங்க நாங்கள் உறுதிபுண்டுள்ளோம். இந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, உங்களுக்குத் தேவையான மருத்துவ காப்பீட்டை நீங்கள் பராமரிப்பதை உறுதிசெய்ய உங்கள் காப்பீட்டு கட்டணங்களை நாங்கள் தீவிரமாக நிர்வகிக்கிறோம். இதன் வெளிச்சத்தில், உங்கள் மருத்துவத் திட்டத்திற்கான காப்பீட்டு கட்டணங்கள் மற்றும் பிரீமியங்களை நாங்கள் திருத்துவோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

மருத்துவத் திட்டங்களுக்கான இடைக்கால நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக, டிசம்பர் 20, 2024 அன்று பேங்க் நெகாரா மலேசியா (BNM) அறிவித்ததைத் தொடர்ந்து, அதிக பயன்பாடு மற்றும் மருத்துவ உரிமைகோரல் பணவீக்கத்துடன் தொடர்புடைய அதிகரித்து வரும் செலவுகளால் ஏற்படும் சவால்களை நிர்வகிப்பதில் எங்கள் பாலிசிதாரர்களுக்கு உதவ நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

இந்த மாற்றத்தின் போது உங்களுக்கு உதவ, ஐந்து வருட காலத்திற்கு உங்கள் காப்பீட்டுக் கட்டணங்களில் படிப்படியான அதிகரிப்பை (இணைப்பு 1 ஐப் பார்க்கவும்) நாங்கள் செயல்படுத்துவோம்.

திருத்தத்தின் மூலம், அதிக காப்பீட்டு கட்டணங்களை செலுத்த உங்கள் பாலிசியின் கணக்கு மதிப்பிலிருந்து அதிக யூனிட்கள் எடுக்கப்படும்.

நீங்கள் தொடர்ந்து அதே பிரீமியத்தை செலுத்தினால் RM <தற்போதைய வழக்கமான பிரீமியம் தொகை> <கட்டண முறை விளக்கம்> இந்த திருத்தத்திற்குப் பிறகு, உங்கள் பாலிசி வயது வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வயது, <காலம் கழிந்த தேதிக்கு 1 நாள் முன்பு DD MMM YYYY>. 5 வருட காலத்திற்கு காப்பீட்டு கட்டண உயர்வைப் பகிர்ந்து கொண்ட பிறகு, உங்கள் கருத்தில் கொள்ள பரிந்துரைக்கப்பட்ட பிரீமியத்தின் அளவு கீழே உள்ளது.

தகுதியுடைய பாலிசியின் கீழ் செலுத்தப்பட வேண்டிய பலன்கள், வரம்புகள் வரை PIDM ஆல் பாதுகாக்கப்படுகின்றன, முதலீட்டுடன் இணைக்கப்பட்ட பாலிசியின் யூனிட் பகுதியிலிருந்து செலுத்த வேண்டிய பலன்கள் வரம்புகளுக்கு உட்பட்டவையாகும். PIDM இன் டிப்ஸ் சிறுநீர்தடைப் பார்க்கவும் அல்லது ஜூரிச் லைஃப் இன்ஷூரன்ஸ் மலேசியா பெர்ஹத் அல்லது PIDM ஐத் தொடர்பு கொள்ளவும்

(www.pidm.gov.my) -க்கு வருகை தரவும்)

தற்போதைய வழக்கமான பிரீமியம் (RM)	5 வருட காலத்திற்கு புதிய வழக்கமான பிரீமியம்			
	ஆண்டு	சதவீதம் அதிகரிப்பு (%)	தொகை அதிகரிப்பு (RM)	இறுதித் தொகை (RM)
<தற்போதைய வழக்கமான பிரீமியம் தொகை> <கட்டண முறை விளக்கம்>	1	<சதவீதம் 1%>	<அதிகரிக்கும்1>	<தொகை 1>
	2	<சதவீதம் 2%>	<அதிகரிக்கும்2>	<தொகை 2>
	3	<சதவீதம் 3%>	<அதிகரிக்கும்3>	<தொகை 3>
	4*	<சதவீதம் 4%>	<அதிகரிக்கும்4>	<தொகை 4>
	5*	<சதவீதம் 5%>	<அதிகரிக்கும்5>	<தொகை 5>

*நான்காவது ஆண்டிற்கான அதிகரிப்புத் தொகை, செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முடிவைப் பொறுத்து மதிப்பாய்வு மற்றும் திருத்தத்திற்கு உட்பட்டது.

உங்கள் காப்பீட்டின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் முதலீட்டு-இணைக்கப்பட்ட பாலிசியின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், RM <முன்மொழியப்பட்ட ஒற்றை பிரீமியத்தின்> ஒற்றை பிரீமிய டாப்-அப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஒற்றை பிரீமியம் டாப்-அப் காப்பீட்டு கட்டண திருத்தத்துடன் தொடர்புடையது அல்ல, ஆனால் 5 ஆண்டு காலம் முழுவதும் உங்கள் பாலிசியை செயலில் மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க இது தேவைப்படுகிறது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிற மாற்றுகளுக்கு உங்கள் செல்வத் திட்டமிடுபவரை அணுகலாம்:

- உங்கள் பாலிசியைத் தக்கவைக்க வேறு தொகை அல்லது முறையைச் செய்ய விரும்பினால்.
- பொருந்தினால், உங்கள் தற்போதைய மருத்துவ சவாரி திட்டத்தை தரமிறக்குங்கள்.
- உங்கள் பாலிசி சலுகைகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் காப்பீட்டை மதிப்பாய்வு செய்யவும், அதாவது காப்பீட்டுத் தொகையைக் குறைத்தல் மற்றும்/அல்லது பிற பயனாளிகளை நீக்குதல்.

மேலும் விவரங்களுக்கு, இணைப்புகளைப் பார்க்கவும்:

இணைப்பு 1: <தற்போதைய மருத்துவத் திட்டம்> -க்கான தற்போதைய மற்றும் திருத்தப்பட்ட வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டணங்கள்

இணைப்பு 2: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

<DD MMM YYYY> என அனுப்பிய பதில் சீட்டை எங்களுக்குத் திருப்பி அனுப்பவும்.

உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் சேவை பராமரிப்பு எண்ணை 1-300-888-622 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் (மருத்துவ மறுவிற்பனை குறித்த விசாரணைகளுக்கு #6 ஐ அழுத்தவும்), அல்லது callcentre@zurich.com.my என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மாற்றாக, உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள சூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட் கிளையைப் பார்வையிடலாம்.

நன்றி.

வாடிக்கையாளர் சேவை மையம்

தரைத் தளம், பிளாக் B, பிளாசா ஜூரிச், 12, ஜாலான் கெலெங்காங், புக்கிட் டமன்சாரா, 50490 கோலாலம்பூர்.

(மற்ற கிளைகளுக்கு, நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்)

தங்கள் உண்மையுள்ள,
ஜூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹத்

பாலின் தியோ
தலைமை நிர்வாக அதிகாரி

வெல்த் பிளானர் : <WP குறியீடு><வெல்த் பிளானர் பெயர்>
தொடர்பு எண் : <WP தொடர்பு எண்>
தலைமை முகமை : <CAM குறியீடு ><CAM பெயர் >
மேலாளர் :
கிளை : <WP கிளை விளக்கம்>

குறிப்பு:

1. இந்த அறிவிப்புக் கடிதத்தின் உள்ளடக்கமானது, <அறிவிப்பு அச்சுத் தேதி, தேதி மாதம் வருடம்> முதல் இந்தப் பாலிசியில் செய்யப்பட்ட எந்த மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
2. மேலே பரிந்துரைக்கப்பட்ட பிரீமியத்தின் படி உங்கள் பிரீமியத்தை அதிகரிக்கவும், 5 வருட காலத்திற்கு காப்பீட்டைத் தக்கவைக்கவும் (ஏதேனும் இருந்தால்) அறிவுறுத்தப்படுகிறது.
3. அதிகரிக்கும் பிரீமியத்தின் 95% உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு-இணைக்கப்பட்ட நிதியில் (நிதிகளில்) யூனிட்(களை) வாங்கப் பயன்படுத்தப்படும்.
4. உங்கள் பாலிசி தள்ளுபடி நிலையில் இருந்தால் மற்றும் உங்கள் பாலிசி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையானதாக இல்லாவிட்டால், ஒரு ஒற்றை பிரீமியம் டாப்-அப் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.
5. மேலே உள்ளவற்றுடன் நீங்கள் உடன்படவில்லை என்றால் மற்றும் உங்கள் பாலிசி நிலைநிறுத்த முடியாவிட்டால், உங்கள் பாலிசியில் வழங்கப்படும் 'நோ லேப்ஸ் பெனிஃபிட்' (பொருந்தினால்) செல்லாது.
6. இந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தையும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் பஹாசா மலேசியா, சீன மொழி அல்லது தமிழில் காண, <URL> -க்கு வருகை தரவும். ஆங்கிலம், பஹாசா மலேசியா, சீன மொழி மற்றும் தமிழ் பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், ஆங்கிலப் பதிப்பே இறுதியானதும்.
7. உங்கள் பாலிசி விவரங்களைக் காண, எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டலான <http://MyZurichLife.com.my> -இல் உள்நுழையவும் அல்லது கீழேயுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.



<http://MyZurichLife.com.my>

வாடிக்கையாளர் சேவை மையம்

தரைத் தளம், பிளாக் B, பிளாசா ஜூரிச், 12, ஜாலான் கெலெங்காங், புக்கிட் டமன்சாரா, 50490 கோலாலம்பூர்.

(மற்ற கிளைகளுக்கு, நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்)

பதில் சீட்டு

செய்ய: Zurich Life Insurance Malaysia Berhad

பாலிசி எண் : <பாலிசி எண்>
 காப்பீடு பெறுபவர் : <காப்பீடு பெறுபவரின் பெயர்>
 பாலிசியின் நிலை : <பாலிசியின் நிலை விளக்கம்>
 அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதி, தேதி மாதம் வருடம் : <அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதி, தேதி மாதம் வருடம்>
 அடுத்த பிரீமியம் தவணைத் தேதி, தேதி மாதம் வருடம் : <அடுத்த பிரீமியம் தவணைத் தேதி, தேதி மாதம் வருடம்>

தூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட் எனது தற்போதைய பிரீமியத்தில் பரிந்துரைக்கப்பட்ட வருடாந்திர அதிகரிப்பை 5 வருட காலத்திற்கும், ஒற்றை பிரீமியம் டாப்-அப் (பொருந்தினால்) கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி தொடர நான் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் ஒப்புக்கொள்கிறேன்:

தற்போதைய வழக்கமான பிரீமியம் (RM)	5 வருட காலத்திற்கு புதிய வழக்கமான பிரீமியம்			
	ஆண்டு	சதவீதம் அதிகரிப்பு (%)	தொகை அதிகரிப்பு (RM)	இறுதித் தொகை (RM)
<தற்போதைய வழக்கமான பிரீமியம் தொகை> <கட்டண முறை விளக்கம்>	1	<சதவீதம் 1%>	<அதிகரிக்கும் 1>	<தொகை 1>
	2	<சதவீதம் 2%>	<அதிகரிக்கும் 2>	<தொகை 2>
	3	<சதவீதம் 3%>	<அதிகரிக்கும் 3>	<தொகை 3>
	4*	<சதவீதம் 4%>	<அதிகரிக்கும் c4>	<தொகை 4>
	5*	<சதவீதம் 5%>	<அதிகரிக்கும் 5>	<தொகை 5>

*நான்காவது ஆண்டிற்கான அதிகரிப்புத் தொகை, செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முடிவைப் பொறுத்து மதிப்பாய்வு மற்றும் திருத்தத்திற்கு உட்பட்டது.

தூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட் பரிந்துரைக்கப்பட்ட RM இன் ஒற்றை பிரீமியம் டாப்-அப் பிரீமியத்தைத் தொடர நான் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் ஒப்புக்கொள்கிறேன் <முன்மொழியப்பட்ட ஒற்றை பிரீமியம்>

மற்ற பிரீமியம் செலுத்தும் தொகைகள் வெவ்வேறு எதிர்பார்க்கப்படும் நிலைத்தன்மை காலங்களுடன் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. மேலும் விவரங்களுக்கு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் கேள்வி 16 ஐப் பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவம் <DD MMM YYYY> க்குள் எங்களை வந்தடைய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இல்லையெனில், நீங்கள் உங்கள் வெல்த் பிளானரைப் பார்த்து, புதிய பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான பிரீமியம் மற்றும் ஒற்றை பிரீமியம் டாப்-அப் (பொருந்தினால்) பெற வேண்டியிருக்கலாம்.

புதிய வழக்கமான பிரீமியம் தொகை, உங்கள் பாலிசியின் 1 ஆம் ஆண்டு அதிகரிப்புக்கான அடுத்த பிரீமியம் நிலுவைத் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும், மேலும் மேலே உள்ள அட்டவணைப்படி அடுத்தடுத்த ஆண்டு அதிகரிப்புகளுடன் தொடரும்.

தூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட், பாலிசியின் முதலீட்டுக் கணக்கிலிருந்து அனைத்து காப்பீட்டுக் கட்டணங்கள் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களை அதற்கேற்ப செலுத்துவதற்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.

பாலிசி உரிமையாளர் / ஒதுக்கீட்டாளரின் கையொப்பம்

பெயர்

அடையாள அட்டை எண்

தேதி

குறிப்பு:

1. பரிந்துரைக்கப்பட்ட புதிய வழக்கமான பிரீமியம் என்பது உங்கள் பாலிசியின் கட்டண முறையின்படி செலுத்த வேண்டிய முதல் ஆண்டு பிரீமியமாகும்.
2. வணிக நிறுவனத்தால் செலுத்தப்படும் பிரீமியங்கள் வரி அல்லது பிற அரசாங்க வரிகளுக்கு உட்பட்டவை.
3. நீங்கள் பதில் சீட்டை இதன் மூலம் சமர்ப்பிக்கலாம்
 - a) உங்கள் செல்வத் திட்டமிடுபவர்
 - b) அருகிலுள்ள துரிச் ஆயுள் காப்பீட்டு மலேசியா பெர்ஹாட் கிளை அல்லது
 - c) மின்னஞ்சல் முகவரி callcentre@zurich.com.my.
4. உங்கள் தற்போதைய பிரீமியம் செலுத்தும் முறையைப் பொறுத்து, உங்கள் வங்கியுடன் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கலாம். மேலும் விவரங்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் கேள்வி 16 ஐப் பார்க்கவும்.

இணைப்பு 1

கீழே உள்ள அட்டவணை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொருந்தக்கூடிய காப்பீட்டு கட்டணங்களைக் காட்டுகிறது:

திட்டக் குறியீடு: <தற்போதைய திட்டக் குறியீடு>

பாலினம்: <காப்பீடு பெறுபவரின் பாலினம்>

தொழில் பிரிவு: <1/2/3/4>

தற்போதைய அடைந்த வயது: <தற்போதைய அடைந்த வயது>

தற்போதைய மருத்துவத் திட்டம்: <தற்போதைய மருத்துவத் திட்டம்>

வயது	தற்போதைய வருடாந்திர காப்பீட்டு கட்டணம் ²	திருத்தப்பட்ட வருடாந்திர காப்பீட்டு கட்டணம் ³			காப்பீட்டு கட்டணம் அமலுக்கு வரும் தேதி
		சதவீதம் அதிகரிப்பு (%)	தொகை அதிகரிப்பு (RM)	இறுதித் தொகை (RM)	
<தற்போதைய வயது வந்துவிட்டது>		<சதவீதம் அதிகரிப்பு 1%>	<அதிகரிக்கும் 1>	<அளவு அதிகரிப்பு 1>	<அடுத்த பாலிசி ஆண்டுவிழா Date DD MMM YYYY>
<தற்போதைய வயது வந்துவிட்டது> + 1		<சதவீதம் அதிகரிப்பு 2%>	<அதிகரிக்கும் 2>	<அளவு அதிகரிப்பு 2>	<DD MMM YYYY> +1
<தற்போதைய வயது வந்துவிட்டது> + 2		<சதவீதம் அதிகரிப்பு 3%>	<அதிகரிக்கும் 3>	<அளவு அதிகரிப்பு 3>	<DD MMM YYYY> +2
<தற்போதைய வயது வந்துவிட்டது> + 3 ¹		<சதவீதம் அதிகரிப்பு 4%>	<அதிகரிக்கும் 4>	<அளவு அதிகரிப்பு 4>	<DD MMM YYYY> +3
<தற்போதைய வயது வந்துவிட்டது> + 4 ¹		<சதவீதம் அதிகரிப்பு 5%>	<அதிகரிக்கும் 5>	<அளவு அதிகரிப்பு 5>	<DD MMM YYYY> +4

¹நான்காவது ஆண்டிற்கான அதிகரிப்புத் தொகை, செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முடிவைப் பொறுத்து மதிப்பாய்வு மற்றும் திருத்தத்திற்கு உட்பட்டது.

²உங்கள் அசல் ஒப்பந்த விதிமுறைகளின்படி, உங்கள் தற்போதுள்ள வருடாந்திர காப்பீட்டு கட்டணம் நீங்கள் வயதாகும்போது திருத்தத்திற்கு முந்தைய கால அளவு பொதுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

³திடீர் அதிகரிப்பு திருத்தப்பட்ட வருடாந்திர காப்பீட்டு கட்டணம் நீங்கள் வயதாகும்போது காப்பீட்டுக் கட்டணங்களில் ஏற்படும் அதிகரிப்புகளுக்குப் பொருந்தாது.

முழு வருடாந்திர காப்பீட்டுக் கட்டணங்கள் கீழே உள்ள அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு நடைமுறைக்கு வரும் தேதிகளைக் கொண்ட பிற திருத்தப்பட்ட வருடாந்திர காப்பீட்டு கட்டண அட்டவணைகளுக்கு, விவரங்களுக்கு <URL> ஐப் பார்வையிடவும்.

தற்போதைய வருடாந்திர காப்பீட்டு கட்டணங்கள்

வயது	காப்பீட்டுக் கட்டணம்	வயது	காப்பீட்டுக் கட்டணம்	வயது	காப்பீட்டுக் கட்டணம்	வயது	காப்பீட்டுக் கட்டணம்	வயது	காப்பீட்டுக் கட்டணம்
0		20		40		60		80	
1		21		41		61		81	
2		22		42		62		82	
3		23		43		63		83	
4		24		44		64		84	
5		25		45		65		85	
6		26		46		66		86	
7		27		47		67		87	
8		28		48		68		88	
9		29		49		69		89	
10		30		50		70		90	
11		31		51		71		91	
12		32		52		72		92	
13		33		53		73		93	
14		34		54		74		94	
15		35		55		75		95	
16		36		56		76		96	
17		37		57		77		97	
18		38		58		78		98	
19		39		59		79		99	

குறிப்பு:

- மேலேயுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டுக் கட்டணங்கள் நிலையான அபாயத்திற்குப் பொருந்தும் மற்றும் இவை வருடாந்திர விகிதங்களாகும். உங்கள் தற்போதைய மருத்துவத் திட்டத்தில் ஏதேனும் லோடிங்குகள் இருந்தால், அதற்கேற்ப உங்களுக்குப் பொருந்தக்கூடிய கட்டணங்கள் கணக்கிடப்படும்.
- அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டுக் கட்டணங்கள் வரி அல்லது பிற அரசுத் தீர்வைகளுக்கு உட்பட்டவையாக இருக்கலாம்.
- தசம ஸ்தானங்களை முழு எண்களாக்குவதன் காரணமாக, மேலேயுள்ள அட்டவணையுடன் ஒப்பிடும் போது உண்மையான காப்பீட்டுக் கட்டணங்கள் வேறுபடலாம்.